

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை திரிபோசா கம்பனியின் (கம்பனி) 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக்கூற்று (வருமான செலவு கூற்று), உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டு கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2018 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களை தவிர்த்து இலங்கை திரிபோசா கம்பனியின் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைகளையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனியின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய

தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்;
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்;
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும்; மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக் கூற்றுக்கள்

1.5.1 நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பு மீதான உள்ளகக் கட்டுப்பாடு

முகாமைத்துவத்தின் பொதுவான அல்லது குறித்துரைக்கப்பட்ட அங்கீகாரத்துடன் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொருத்தமான அறிக்கையிடல் நியமங்களிற்கிணங்க நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்படுவதை அனுமதிப்பதற்கும் சொத்துக்களிற்கான கணக்களிப்பொறுப்பை பேணுவதற்கும் தேவையானவாறு கொடுக்கல் வாங்கல்கள் பதிவு செய்யப்படுகின்றன என்றும் முகாமைத்துவத்தின் பொதுவான அல்லது குறித்துரைக்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் மாத்திரமே சொத்துக்களை அணுகுவதற்கு அனுமதிக்கப்படுகின்றது என்றும் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களிற்கான கணக்களிப்பொறுப்பு ஏற்கனவேயுள்ள சொத்துக்களுடன் நியாயமான கால இடைவெளிகளில் ஒப்பீடு செய்யப்படுகின்றன என்றும் ஏதாவது வேறுபாடுகள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதற்கு போதுமான உள்ளகக் கணக்கீட்டுக் கட்டுப்பாட்டு முறைமையொன்றை “திட்டமிட்டு பேணுதல்” நிறுவனங்களிற்கு அவசியமாக உள்ளது.

1.5.2 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணக்காமை

குறித்த நியமம் தொடர்பாக இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
இலங்கை கணக்கீட்டு நியமம் 7		
(i) நியமத்தில் 20 ஆம் பந்தியின் பிரகாரம், மறைமுகமான முறைமையப் பயன்படுத்தி காசுப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கும் போது சொத்துக்களின் நட்டக்கழிவு தொகையான ரூபா 87,285, அரசு மானியத்தின் தீர்ப்பளவு தொகையான ரூபா 56,379,502 மற்றும் முதலீட்டின் மீதான வட்டி தொகையான ரூபா 5,183,872 என்பன சரிப்படுத்தப்படாமல் செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவான காசுப் பாய்ச்சலில் கணிப்பிடப்பட்டிருந்தது.	2019 ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் போது விடயத்தை திருத்தியமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	இலங்கை கணக்கீட்டு நியமம் 7 இன் பிரகாரம் காசுப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்பட்டு கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(ii) நியமத்தின் 21 ஆம் பந்தியின் பிரகாரம், நிலையான வைப்பின் மீதான முதலீட்டு தொகையான ரூபா 9,400,000 நிலையான வைப்பின் மீள் பெறுதல் தொகையான ரூபா 1,500,000 மற்றும் காசாக பெறப்பட்ட வட்டி வருமானத் தொகையான ரூபா 4,885,125 தவிரிக்கப்பட்டு முதலீட்டு நடவடிக்கைகளில் இருந்து உருவான காசுப்பாய்ச்சல் கணிப்பிடப்பட்டு இருந்தது.		
(iii) காசாக பெறப்பட்ட ரூபா 70,910,660 அரசு மானியத்திற்கான சரிப்படுத்தல்களை மேற்கொள்ளாது நிதியீட்டு நடவடிக்கைகளில் இருந்து உருவான காசுப்பாய்ச்சல் கணிப்பிடப்பட்டு இருந்தது.		
(iv) காசுப்பாய்ச்சலில் உள்ளடக்கப்பட்டிருந்த		

ரூபா 642,143 தொகையான முதலீட்டின் மீதான வட்டி வருமானத்தின் துல்லியத்தன்மையினை உறுதிப்படுத்த சம்பந்தப்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டார்கள்.

1.5.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டுடன் தொடர்புடைய நிலையான வைப்பின் மீதான ரூபா 1,540,476 தொகையான வட்டி வருமானம் கணக்குகளில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. மற்றும் முன்னைய ஆண்டுடன் தொடர்புடைய நிலையான வைப்பின் மீதான ரூபா 1,286,504 தொகையான வட்டி வருமானம் மீளாய்வாண்டிற்கான கணக்குகளில் வருமானமாக கருதப்படுகின்றது.	2019 ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது இந்த விடயத்தை திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	மீளாய்வாண்டுடன் தொடர்புடைய வருமானத்தை அட்டுறு அடிப்படையில் சரியாக கணக்குகளில் பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 31 திசம்பர் 2018 இல் உள்ளவாறான அட்டுறு செலவு ரூபா 1,597,121 தொகையானது கணக்குகளில் எடுத்து கொள்ளப்பட்டிருக்கவில்லை. மற்றும் தெரிவிக்கப்பட்ட ஆண்டுடன் தொடர்புடைய செலவுகளாக 2019 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட ரூபா 91,425 தொகையானது 31 திசம்பர் 2018 இல் உள்ளவாறான அட்டுறு செலவு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.		

1.6

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள்
முதலியவற்றுடனான இணக்கமின்மைகள்

மற்றும்

முகாமைத்துவத்

தீர்மானங்கள்

சட்டங்கள்,
மற்றும்
பிரமாணங்களுடனான
தொடர்பு

விதிகள்

இணங்காமை

முகாமைத்துவ
கருத்துரைகள்

பரிந்துரை

(அ) இலங்கை
சனநாயக
சோசலிசக்
குடியரசின்
நிதிப்பிரமாணம்
756 மற்றும் 757

பொருள்
அளவைச் சபை
ஒவ்வொரு
வருடமும்
நடாத்தப்பட
வேண்டியிருப்பி
னும்,
மீளாய்வாண்டிற்
கான பொருள்
மெய்மையாய்வு
சபை நடாத்தப்
பட்டிருக்கவில்லை.

மீளாய்வாண்டிற்கான
பொருள் அளவைச்
சபையை நடாத்துவதற்கு
ஒரு குழு நியமிக்கப்பட்டது
மற்றும் அதனுடன்
தொடர்புடைய
நடவடிக்கைகள் ஏற்கனவே
ஆரம்பிக்கப்பட்டன. மற்றும்
எதிர்காலத்தில் பொருள்
அளவை சபை அறிக்கை
பிரதியினை சமர்ப்பிக்க
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.

நிதிப்பிரமாணங்களின்
பிரகாரம் பொருள்
அளவைச் சபையை
நடாத்தியதன் பின்னர்
உரிய
காலப்பகுதிக்குள்
கணக்காய்வாளர்
தலைமை அதிபதிக்கு
சமர்ப்பிக்க
நடவடிக்கைகள்
எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) 2003 யூன் 02
ஆந் திகதிய
பிஈஐ/12 ஆம்
இலக்க பொது
முயற்சிகள்
சுற்றறிக்கை

(i) 7.2 ஆம்
பந்தி

கம்பனியின்
கட்டுப்பாட்டு
சூழலில்
முக்கிய
கூறுகளை
மேவுகை
செய்யும்
வகையில்
செயற்பாட்டு
கையேடொன்று
தயாரிக்கப்
பட்டிருக்கவில்லை.

செயற்பாட்டு கையேடொன்று
தயாரிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டன.

நிறுவனத்தின்
கட்டுப்பாட்டு சூழலின்
பிரதான கூறுகளை
அடையாளம் காணும்
வகையில் ஒரு
செயற்பாட்டு கையேடு
தயாரிக்கப்பட
வேண்டும்.

(ii) 9.12 ஆம்
பந்தி

பொது
முயற்சிகள்
திணைக்களத்தி
ன்
அங்கீகாரமின்றி
மருத்துவ
நிதியமொன்று
ஸ்தாபிக்கப்பட்டு
செயற்படுத்தப்
பட்டிருந்ததுடன்
2018 ஆம்

இந்த
நிதியமானது
கம்பனி
புகையிலை
ஆளுகை
காலத்தில் நிறுவப்பட்டது.
இந்த கம்பனி அரசினால்
கையகப்படுத்தப்பட்டா,
தொழில் ஆணையாளருக்கு
முன்பாக திரிபோசா
நிறுவனம் மற்றும் தொழில்

பொது முயற்சிகள்
திணைக்களத்தின்
அங்கீகாரம் பெற
நடவடிக்கைகள்
எடுக்கப்பட வேண்டும்.

திசெம்பர் 31 இல் உள்ளவாறான கூறப்பட்ட நிதியின் மீதி ரூபா 209,447 ஆகும். சங்கங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி மருத்துவ வசதிகளை வழங்க கம்பனி இணங்கியிருந்தது.

(இ) அரசு பெறுகை வழிகாட்டியின் வழிகாட்டல் 4.2.1 மற்றும் பெறுகை கையேட்டின் 4.2.1 ஆம் பந்தி மீளாய்வாண்டிற்கான பெறுகை திட்டமொன்றும் மற்றும் பெறுகை கால அட்டவணையெ ான்றும் தயாரிக்கப் பட்டிருக்கவில்லை. மீளாய்வாண்டிற்கான பெறுகை திட்டம் மற்றும் தயாரிக்கப்பட்டதுடன் ஒரு பிரதியும் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பெறுகை வழிகாட்டலின் 4.2.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஆண்டுகளுக்கான பெறுகை திட்டம் தயாரிக்கப்படும். அரசு பெறுகை வழிகாட்டி மற்றும் கையேட்டின் படி பெறுகை திட்டமானது முறையாக தயாரிக்கப்பட வேண்டும்.

1.7 வரி பிரமாணங்களுடன் இணக்காமை

கணக்காய்வு பிரச்சனை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2006 இன் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 03(அ) பிரிவின் பிரகாரம், 2017 மார்ச்சிலிருந்து “சுபோசா” என பெயரிடப்பட்ட புதிய உற்பத்தியை அறிமுகப்படுத்துவதன் மூலம் உழைக்கப்பட்ட ரூபா 120,543,597 தேறிய இலாபம் மற்றும் திறைசேரி உண்டியல்கள் தொடர்பிலான ரூபா 12,143,818 வட்டி வருமானம் மீதான வருமான வரி பொறுப்பு தொடர்பில் கணிப்பிட்டு கணக்கீடுகளில் எடுத்துக் கொண்டு மற்றும் வரியினை செலுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இது தொடர்பான கலந்துரையாடலுக்கு பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	2006 இன் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வரியினை செலுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா 78,640,973 மிகை ஆனதுடன் அதற்கொப்பான முன்னைய ஆண்டின் மிகை ரூபா 63,850,252 ஆகும். அதற்கமைய நிதிப்பெறுபேற்றின் ரூபா 14,790,721 முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. ஏனைய வருமானம் மற்றும் சுபோசா விற்பனையின் அதிகரிப்பே இந்த முன்னேற்றத்தை பாதித்திருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு பிரச்சனை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2018 ஆம் ஆண்டிற்கு தேவையான 600 மெட்ரிக் தொன் பால் பவுடர் பெறுகை தொடர்பான பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.	600 மெட்ரிக் தொன் பால் பவுடரை ரூபா 798 என்ற விகிதத்தில் வழங்கல் செய்ய மில்கோ கம்பனி இணங்கி இருந்தது. ஆனால் முந்தைய கட்டளையில் குறைக்கப்பட்ட விலையில் 43175 கிலோகிராம் வெளியே வழங்கல் செய்ததன் மூலம் உழைக்கப்பட்ட தேறிய இலாபம் உழைக்கப்பட்ட தேறிய இலாபம் ரூபா 518,100 ஆக இருந்தது.	மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோகிராம் பால் பவுடரின் சாதாரண விலை ரூபா 690. எனவே அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் மில்கோ கம்பனியானது சந்தை விலைக்கு கிட்டத்தட்ட ஒரு விலைக்கு இணங்க வேண்டும். மற்றும் இணங்குவது சாத்தியமில்லை என்றால் அது அமைச்சரவைக்கு அறிவித்து தகவல் வழங்கி தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் 600 மெட்ரிக் தொன் பால் பவுடரானது சாதாரண சந்தை விலையை விட ரூபா 108 ஆல் உயர்வான விலையில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
(i) மில்கோ நிறுவனம் சமர்ப்பித்த ஒரு கிலோ பவுடருக்கான மிகக்குறைந்த விலைமனு ரூபா 810 ஆனது சந்தை விலையை விட அதிக விகிதத்தில் இருந்தது. எனவே ஒரு கலந்துரையாடலுக்கு பிறகு விலையை குறைப்பதற்கு அமைச்சரவை முடிவு செய்திருந்தது. சந்தையில் காணப்படுகின்ற ஒரு கிலோ பால் பவுடரின் சாதாரண விலை ரூபா 690. இருப்பினும், மில்கோ கம்பனி ஒரு கிலோ ரூபா 798 இற்கு வழங்கல் செய்ய ஒப்புக் கொண்டது.		
(ii) மில்கோ நிறுவனத்திற்கு ஒரு கிலோவுக்கு ரூபா 12 ஆல் குறைக்கும் வகையில் முடிவை கொண்ட கொள்வனவு கட்டளை 2018 ஏப்ரல் 18 வரை தாமதமாக அனுப்பப்பட்டிருந்தது. இதன் விளைவாக 2018 பெப்ரவரியிலிருந்து விலையை குறைப்பதனுடைய நன்மை ரூபா 1,055,100 தொகையானதை கம்பனி இழந்தது.		
(ஆ) ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு படிக்கள் வழங்குவது தொடர்பில் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.		

- (i) ஊழியர்களின் செயல் திறனை மதிப்பீடு செய்யாமல் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ரூபா 66,772,000 ஊக்குவிப்பு படிகள் செலுத்தப்பட்டிருந்தன.
- (ii) உற்பத்தி செயற்முறையுடன் தொடர்புபட்ட அனைத்து மூலப்பொருள் செலவுகளும் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் ஏற்பட்டவை. ஆகையினால் கழிவுகளை விற்பனை செய்வதால் உருவான வருமானம் திரண்ட நிதிக்கு செலவு வைக்கப்படல் வேண்டும். எவ்வாறாயினும் கழிவுகளை விற்பனை செய்ததன் வருமானம் ரூபா 22,558,357 தொகையானது கூறப்பட்ட நிதியில் செலவு வைக்கப்படாமல் ஊக்குவிப்பு படிகள் செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தது.
- (இ) மூலப்பொருள் இருப்பு முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அதிஉச்ச, இழிவளவு மற்றும் மீள் கட்டளை மட்டங்கள் மதிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதனால், கொள்வனவு களஞ்சியமிடல் மற்றும் மூலப்பொருள் விநியோகம் என்பன முறையாக நடபெற்றிருக்கவில்லை.
- ஊக்குவிப்பு படிகள் செலுத்துவதற்கு பொது முயற்சிகள் திணைக்களத்தின் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மற்றும் ஆண்டு தோறும் ஊழியர்களின் செயல்திறனை மதிப்பிட்ட பின்னர், பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தின் பேரிலேயே ஊக்குவிப்பு படிகள் செலுத்தப்பட்டன. மேலும் வட்டி வருமானம் மற்றும் கழிவுகளை விற்பனை செய்வதன் மூலம் உழைக்கப்பட்ட நிதியே இந்த விடயத்திற்கு பயன்படுத்தப்பட்டதுடன் இது தொடர்பில் திறைசேரியின் நிதிகள் பெறப்படவில்லை.
- (i) ஊக்குவிப்பு படிகள் செலுத்துவதற்கு பொது முயற்சிகள் திணைக்களத்தினால் ஆட்சேபனை எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஊக்குவிப்பு படிகள் முறையான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டியதுடன் பொது திறைசேரியினுடைய அங்கீகாரத்தையும் பெறவேண்டும். ஏனென்றால், ஊக்குவிப்பு படிகளை கணிப்பீடு செய்வதற்கு முறையான முறைமையொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், அதன் மேல் திறைசேரியின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை மற்றும் ஊழியர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யாமல் ஊக்குவிப்பு படிகள் செலுத்தப்பட்டிருந்தன.
- (ii) கழிவுகளை விற்பனை செய்வதன் மூலமான வருமானம் அரசு வருமானத்திற்கு செலவு வைக்கப்படல் வேண்டும்.
- மூலப்பொருட்களின் இருப்பு முகாமைத்துவம் தொடர்பான அதிஉச்ச, இழிவளவு மற்றும் மீள் கட்டளை மட்டங்களை தீர்மானிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- மூலப்பொருட்களின் இருப்பு மட்டங்கள் தொடர்பான மதிப்பீடு செய்வதற்கும் பராமரிப்பு செய்வதற்கும் மற்றும் இருப்பு கொள்வனவு செய்தல் களஞ்சியமிடல் மற்றும் முறையான விநியோகம் போன்றவற்றை பராமரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

3.2 பிரதான நோக்கங்களின் விலகல்கள்

கணக்காய்வு பிரச்சனை

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

மீளாய்வாண்டிற்கான கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்ட 750 கிராம் திரிபோசா பக்கட்டுக்களின் தேவைப்பாடு 17,445,180 என்றாலும் 16,071,900 மட்டும் வழங்கல் செய்யப்பட்டிருந்தன. பிரதான நோக்கங்களில் மாறுபட்டதாக 750 கிராமுடைய 1,373,280 திரிபோசா பக்கட்டுக்கள் குறைவாக வழங்கல் செய்யப்பட்டிருந்தன. அதேநேரம், வர்த்தக நோக்கத்திற்காக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த 100 கிராம் , 250 கிராம் மற்றும் 750 கிராம் சுபோசா பக்கட்டுக்கள் முறையே 269,400 பக்கட்டுக்கள், 3,666,874 பக்கட்டுக்கள் மற்றும் 2,087,460 பக்கட்டுக்களாக விநியோகிக்கப்பட்டிருந்தன.

கர்ப்பிணிகளுக்கும் தயாப்பால் கொடுக்கும் தாய் மார்களுக்கும் 5 வயதுக்கு குறைவான குறைந்த எடை கொண்ட குழந்தைகளுக்கும் திரிபோசாவை இலவசமாக வழங்குவதே திரிபோசா கம்பனியின் முக்கிய நோக்கமாகும். 2018 ஆம் ஆண்டின் மொத்த உற்பத்தியில் திரிபோசாவின் உற்பத்தியானது 82 சதவீதத்தையும் சுபோசா 18 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. அதற்கமைய திரிபோசா கம்பனியானது அதன் பிரதான நோக்கத்திலிருந்து மாறுபடவில்லை என தோன்றியது.

ஏனைய நோக்கங்களை நிறைவு செய்ய முன்னர் பிரதான நோக்கங்களை நிறைவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

3.3 குறைவாகப் பயன்படுத்தப்படும் சொத்துக்கள்

கணக்காய்வு பிரச்சனை

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

உயர் கொள்ளளவுடைய புதிய அரைக்கும் இயந்திரத்தை வாங்கியதன் விளைவாக ரூபா 3,866,667 கிரயத்தினுடைய பழைய இயந்திரம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

எங்கே அவசியமானதோ அந்த சந்தர்ப்பங்களில் பழைய இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பழைய அரைக்கும் இயந்திரத்தை வினைத்திறனாக பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

3.4 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு பிரச்சனை

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

(அ) 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் முறையே ரூபா 1,790,732 மற்றும் ரூபா 3,650,000 செலவில் பணியாளர் ஓய்வு அறை மற்றும்

கொதிகலன் அறை
நிர்மாணிக்கப்பட்டிருந்தன.
மற்றும் தெரிவிக்கப்பட்ட
நிர்மாணங்கள் தொடர்பில்
பின்வரும் அவதானிப்புக்கள்
மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) அரசு பெறுகை வழிகாட்டல்களின் 5.3.11 வழிகாட்டலின் பிரகாரம் பிணைமுறிகள் பெறப்பட்டிருக்கவில்லை. பிணைமுறிகளை வைப்பதிருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இருந்த போதிலும், ஒப்பந்த தொகையில் 20 சதவீதமே வேலை ஆரம்பிப்பு முற்பணமாக செலுத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக 50 சதவீதம் செலுத்தப்பட்டிருந்தது. சில சதவீதமானது தொடர்ந்தும் எஞ்சிக் காணப்பட்டிருக்கவில்லை என்றபோதிலும் 180,000 பெறுமதியில் 10 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு செயலாற்றுகை பிணை முறியை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசு பெறுகை வழிகாட்டல்களின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- (ii) அரசு பெறுகை வழிகாட்டல்களின் 5.4.4 வழிகாட்டலுக்கு நேர் எதிராக, முற்பண பிணை முறி பெறப்படாமல் பணிப்பாளர் ஓய்வு அறையை நிர்மாணிக்க 50 சதவீதம் முற்பணம் செலுத்தப்பட்டிருந்தது. பிணைமுறிகளை வைப்பதிருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இருந்த போதிலும், ஒப்பந்த தொகையில் 20 சதவீதமே வேலை ஆரம்பிப்பு முற்பணமாக செலுத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக 50 சதவீதம் செலுத்தப்பட்டிருந்தது. சில சதவீதமானது தொடர்ந்தும் எஞ்சிக் காணப்பட்டிருக்கவில்லை என்றபோதிலும் 180,000 பெறுமதியில் 10 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு செயலாற்றுகை பிணை முறியை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
- (iii) அரசு பெறுகை வழிகாட்டலின் 5.4.6 வழிகாட்டலின் பிரகாரம் பிடிபணமானது உத்தரவு காலத்தை உள்ளடக்குவதாக தடுத்து வைக்கப் பட்டிருக்கவில்லை.
- (ஆ) மீளாய்வாண்டிற்கு தேவையான 6,000 மெட்ரிக்தொன் சோயா பீன்ஸ் பெறுகை தொடர்பாக பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
- (i) 2017 ஆம் ஆண்டில் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் 6,000 மெட்ரிக்தொன் சோயா பீன்ஸ் உடன் தொடர்புபடுகின்ற அமைச்சரவையின் பெறுகை செயற்பாடு நிறைவு பெறும் வரைக்கும் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தின் பேரில் சோயா பீன்ஸ் கொள்வனவு செய்ய மட்டுப்படுத்தப்பட்ட விலை மனுக்களை கோருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன மற்றும் அத்தகைய சந்தர்ப்பங்களில் மிகக் குறைந்த விலை மனுவை சமர்பித்திருந்த விலை மனுதாரரையே
- பெறுகை நடவடிக்கைகளை கால இடைவெளிக்குள் தாமதமின்றி நிறைவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் மற்றும் தாமதங்களின் காரணமாக ஏற்படக்கூடிய இடர்களை குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- (ii) 2016 ஒக்தோபரில் இருந்து 2018 பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் சோயா

பீன்ஸ் ஒரு கிலோகிராம்
ரூபா 110 இற்கு
கொள்வனவு
செய்யப்பட்டிருந்த
போதிலும், 2018 பெப்ரவரி
மாதத்திற்கு பின்னர்
மட்டுப்படுத்தப்பட்ட போட்டி
விலைமனு செயற்பாட்டின்
மூலம் 10 சந்தர்ப்பங்களில்
ரூபா 128.60 முதல் ரூபா
137.60 வரையான விலை
வீச்சளவில் சோயா பீன்ஸ்
கொள்வனவு
செய்யப்பட்டிருந்தது.

தெரிவு செய்வதற்கு பெறுகை
குழு தீர்மானித்தது.

- (இ) திரிபோசாவை 2016/17 ஆம் ஆண்டிற்காக முறையான திட்டத்தின் பிரகாரம் பொதிசெய்வதற்கு அவசியமான இந்த 10,000,000 பொலித்தீன் கட்டளைகளை பொலித்தீன் பைகளை கொள்வனவு கட்டளைகளை 10,000,000 பொலித்தீன் பைகளுக்கான கொள்வனவு செய்வதற்கு 2016 ஆம் ஆண்டில் புதிய ஆண்டர்சன் இயந்திரத்தை விடுவிக்கவும், 2016 யூன் 29 இல் செய்வதற்கு 2016 ஆம் ஆண்டில் புதிய ஆண்டர்சன் இயந்திரத்தை கட்டளைகளை 2016 யூன் 29 இல் வழங்கப்பட்டிருந்தது. மற்றும் செய்வதற்கு 2016 ஆம் ஆண்டில் புதிய ஆண்டர்சன் இயந்திரத்தை முறையான முறியின் செய்வதற்கு 2016 ஆம் ஆண்டில் புதிய ஆண்டர்சன் இயந்திரத்தை செல்லுபடியாகும் அதன் வழங்கல் 2017 நிறுவியதன் பின்னர் உற்பத்தி காலத்தை நீடிக்கவும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். இரட்டிப்பாகியது. மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உற்பத்தி அதிகரிப்புடன் எடுக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், கூறப்பட்ட ஒப்பீடும் போது பொதி கட்டளை செய்யும் செயன்முறை மீட்டெடுப்பதற்கான கணக்காய்வு திகதியான 2019 வினைத்திறனாக இருக்க நிபந்தனை எனவே 3 பொதி நிறைவு செய்யப்பட வேண்டும். எனவே 3 பொதி செய்யும் இயந்திரங்கள் தொடர்புடைய தொடர்புடைய செய்வதற்கு 2019 பெப்ரவரி 07 வரையிலும் கூட ஒவ்வொரு உடன்படிக்கையிலும் நிறைவு செய்யப்பட்டிருக்கவில்லை. நிறுவப்பட்டன. இதன் உள்ளடக்கப்பட செயலாற்றுகை பிணை கைகளால் உள்எடக்கப்பட முறியின் செல்லுபடியாகும் விளைவாக கைகளால் உள்எடக்கப்பட காலப்பகுதி 2018 ஏப்ரல் 30 பொதி செய்யும் செயன்முறை குறைந்ததுடன் திட்டமிடப்பட வேண்டும். எனவே 3 பொதி பொலித்தீன் பைகளை செய்வதற்கு 2018 ஏப்ரல் 30 இல் காலாவதியாகியிருந்த கொள்வனவு செய்ய முடிந்திருக்கவில்லை. இது வழங்குனரின் தவறு அல்ல போதீலும், செல்லுபடியாகும் பொலித்தீன் பைகளை கொள்வனவு செய்ய முடிந்திருக்கவில்லை. இது வழங்குனரின் தவறு அல்ல காலப்பகுதியை நீடிக்க செயலாற்றுகை பிணை முறியின் உடன்படிக்கையில் கிடைக்கப்பெறாததால் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க 2018 ஏப்ரல் 01 ஆந் சேதமடைந்த இழப்புக்களை திகதிக்குப் பின்னர் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. உடன்படிக்கை செய்து பெறுகையின் போதான மீட்டெடுக்க முடியாதிருந்தது. உடன்படிக்கை கொள்ளப்பட்ட பின்னரே கட்டளைகளுடைய செய்வதற்கு தேவையான பொதி பின்னரே கட்டளைகளுடைய 900,000 காகித பைகள் வழுங்கல் நிபந்தனைகளும் பெறுகைகள் தொடர்பில் மற்றும் உடன்படிக்கையுடன் ஒவ்வொன்றிற்கும் பின்வரும் அவதானிப்புக்கள் ஒத்ததாக ஒத்ததாக 2017 மார்ச் 08 இல் கட்டளை ஒப்படைக்கப்பட்டிருந்த தயாரிக்கப்பட வேண்டும். மேற்கொள்ளப்படுகின்றன. போதிலும், அதற்கான தயாரிக்கப்பட வேண்டும். (i) பைகளின் முதல் பங்கு 2017 மார்ச் 21 இல் கவனக் குறைவால் ஏற்படும் இருப்பினை 05 இல் கருதல் செலவு நாட்களுக்குள் மற்றும் கையெழுத்திடப்பட்டது. உடன்படிக்கையின் பிரகாரம் பொறுப்பான

முழுமையான இருப்புக்களை 03	2017 மார்ச் 28 இல் உடன்படிக்கையில் கையொப்பமிடப்பட்டு	இல் 7	உத்தியோகத்தரிடம் இருந்து மீட்கப்பட வேண்டியதுடன்
மாதங்களுக்குள் வழங்கல் செய்யும் நிபந்தனையின் பேரில் ஒரு பை ரூபா 33.30 படி 300,000	நாட்களுக்கு பின்னர் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டதுடன்	3	கொள்வனவு சிக்கனமானதாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
காகிதப்பைகளுக்கான கொள்வனவு கட்டளை இரண்டாவது மிகக்குறைந்த கேள்வி மனுதாரருக்கு வழங்கப்பட்டிருந்தது.	உடன்படிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மற்றும் உற்பத்தி தேவைக்கு ஏற்ப காகித பைகளை கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன்	300,000	
எவ்வாறாயினும், கட்டளையானது 20 நாட்களுக்குப் பிறகு அதிகமாக வழங்கல் செய்யப்பட்டதுடன்,	2017 ஆம் ஆண்டு வறண்ட வானிலை நிலைமை நிலவியதால் சோளம் மற்றும் சோயா மீன் ஆகியவற்றை திட்டமிடப்படி கொள்வனவு செய்ய முடியவில்லை. இதனால் 2017 ஓக்தோபர் வரைக்கும் 300,000 தொகையான காகித பைகளை கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது.		
கட்டளை இடப்பட்டிருந்த நாளிலிருந்து 03 மாதங்களுக்குள் 146,700 பைகள் மட்டுமே வழங்கல் செய்யப்பட்டிருந்தன.			
எவ்வாறாயினும், இழப்பீடுகளை மீட்டெடுப்பது தொடர்பாக எந்தவொரு நிபந்தனையும் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை மற்றும் இதன் விளைவாக இழப்பீடுகளை மீட்டெடுக்க முடியாதிருந்தது.			

- (ii) பைகளின் மாதாந்த சராசரி தேவைப்பாடு 31,000 இலிருந்து 60,000 வரையான வீச்சில் இருந்தது. 3 மாதங்களுக்கு பிறகு இருப்புக்களை சமர்ப்பிக்க தயாராகவுள்ள மற்றும் ஒவ்வொன்றும் ரூபா 28.32 என விலையினை சமர்ப்பித்திருந்த மிகக்குறைந்த கேள்வி மனுதாரருக்கு மீதமுள்ள 600,000 காகித பைகளுக்கான கொள்வனவு கட்டளையை வழங்க முடியுமாக இருந்த போதிலும், அதற்கு பதிலாக கேள்வி மனு மீள அழைக்கப்பட்டிருந்தது. ஆகையினால் ஒவ்வொரு

பையும் ரூபா 45.25
 அதிகரித்த விதத்தில்
 300,000 பைகளை
 வழங்கல் செய்திருந்த
 வழங்குனரிடம்
 கொள்வனவு செய்ய
 வேண்டியிருந்தது. இதன்
 விளைவாக ஏற்பட்டிருந்த
 கூடுதல் செலவு ரூபா
 10,158,000 ஆகும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்

கணக்காய்வு பிரச்சனை

ஐக்கிய நாடுகள் சபையால்
 ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைபேறான
 அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலின்
 பிரகாரம் அனைத்து நியதிச்சட்ட
 நிறுவனங்களும் செயற்பட வேண்டும்
 மற்றும் மீளாய்வாண்டிற்கான அவற்றின்
 எல்லைக்குட்பட்ட நடவடிக்கைகள்
 தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும்
 என்பது குறித்து கம்பனி
 அறிந்திருக்கவில்லை ஆகவே
 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்
 மற்றும் அவற்றின் எல்லையின் கீழான
 குறிக்கோள்கள் மற்றும்
 குறிக்கோள்களுக்கான அடைவுகள்
 மற்றும் அடைவுகளை அளவிடுவதற்கான
 குறிகாட்டிகளை அடையாளம் காண்பதற்கு
 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவ கருத்துரை

இந்த விடயம்
 தொடர்பில்
 எதிர்காலத்தில்
 நடவடிக்கைகள்
 எடுக்கப்படும்.

பரிந்துரை

நிலைபேறான
 அபிவிருத்தி
 இலக்குகள் மற்றும்
 அவற்றின் எல்லையின்
 கீழான
 குறிக்கோள்கள்
 குறிக்கோள்களுக்கான
 அடைவுகள் மற்றும்
 அவற்றை
 அளவிடுவதற்கான
 குறிகாட்டிகளை
 அடையாளம்
 காண்பதற்கு
 கம்பனியால்
 நடவடிக்கைகள்
 எடுக்கப்பட வேண்டும்.